[1993 ஏப்ரல் 7

278—

கோயம்பேடு மார்க்கெட் திட்டத்தில் மின் இணைப்புக்கான தனித் தொகை

*10354— திரு. எம். ஆண்டி அம்பலம் : மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கீழ்க் காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கோயம்பேடு மார்க்கெட் திட்டத்தில் மின் இணைப்புக்கென தனியாக தொகை செலுத்துமாறு ஒதுக் கீடுதாரர்களுக்கு நோட்டீசு விடுத்துள்ளது பற்றி அரசுக்கு முறையீடு செய்யப்பட்டுள்ளதா?

(ஆ) ஆம் எனில், வீட்டு வசதி வாரியம் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைகள் இதிலும் பின்பற்றப்பட வேண் டுமென எம். எம்.டி. ஏ. க்கு அரசு அறிவுறுத்துமா?

மாண்புமிகு திரு. டி. எம். செல்வகணபதி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் :

(அ) இல்லை. எனினும் மாண்புமிகு அமைச்சரால் கொத் தவால் சாவடி பகுதி அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கங் களின் செயல் கமிட்டியிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.

(ஆ) தற்போது சம்பந்தமில்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள் விடைகள் நேரம் முடிவுற்றது.

[குறிப்பு: ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப் பெற்றிருந்தால், அவ்வுரை உறுப்பினரால் சரி பார்க்கப் பெற்றது என்பதைக் குறிக்கும்.]